

அருந் பு. - 6
இதம் - 6
அகியா
ஆதவண:

அஞ்சலி

ப
ஞ
க
ல
க
ஷ
ங
ங



வெள்ளைக் கலைப்பட்டா வெள்ளைப் பதிப்புக்கு

வெள்ளைக் கலைக்கு விற்கிழங்கான.

அரும்பு



நெற்றியாத்திரி விசேஷ.

சிறுமிகு மன்ற்

பிரதிபலிப்பு:

6

பூரட்டைத் திரும்புப்பகுதி

வெளியீடு : இரண்டு திங்களுக்கு
ஒன்று

தொடர்பு

S. Swagnanam
Axelborg 7B, 2. th.
8700 Horsens, tlf. 75 61 25 64
Denmark

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தெரியமும், அவைகளை
விரைவில் திருத்திக் கொள்வதற்கான பலமும்தான்
வெற்றி பெறுவற்காள சிறந்த வழிகள். — ஜென்

22/11/91

* யாரும் விருத்தி தடுக்குத்...*

அகும்பெ வாசிக்கும் வாசகரிகளின் எண்ணிக்கையோ நா
ஸாகு மேனியும், பொழுதொட வள்ளுவாக அதிகரிந்துவருகிழீ-
லேயே உள்ளத் திட்டமில் அனைவரும் பெறக்கூடியாவில் அதிக-
பிரதிகள் வெளியிடும் என்பதை அறியத்தகுறிறோம்.

த.சுரியர்.
அகும்பு வெளியிட்டகம்



அந்தே ஒத்துவது ஆண்ட சிறப்பு மலர்
நிலைய பங்கன் யேசு பிறந்து கொண்டில்
நடிநடிக்கும் தினிய பல ஏழ்த்தின் கோடு
வெளி வந்திருந்து.

வாசநாக்களிடம் திருந்து

நிரமன சிறுக்காத கட்டுரை வைத்து
கிலக்கியத்துக்கும் செய்திக்கண அடுத்து
ஆலவேறு வறவேற்கிறது



நெல்வண்டை அம்மன் துணை

சோதிடம்

- உங்கள் குழந்தைகளுக்கு சாதகம் கணிக்க வேண்டுமா?
- அவர்களின் எதிர்காலத்தை முன்கூட்டியே அறியவேண்டுமா?
- திருமணம் எப்போது நடக்கும்?
- எப்போது தொழில் கிடைக்கும்?
- புதிய வியாபாரம் இன்று ஆரம்பிக்கலாமா?
- திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
- ஒரு குறிப்பிட்ட பிரயாணத்தை பெற்கொள்ளலாமா?

இவை போன்ற பலதரப்பட்ட பிரச்சனையான கேள்விகளுக்கு விடைகளான டெண்மார்க்கில் வாழும் பிரெயில் சோதிடத் தீவிரமானியத்தை நாடுகள்.

முக்கிய தற்பு:

1. சாதகம் மிகவும் சரியாக இருக்க வேண்டும் எனத் பிறந்த நேரமாகக் கொள்வது என்பது அல்லது பிரச்சனையாகும். ஒரு மனிதன் விடும் இறுதி மூச்ச இறப்பாகும். எனவே ஒரு குழந்தை விடும் முதல் மூச்சை பிறப்பாகக் கருதலாம். குழந்தையின் முதல் அடுக்கையும், அதன் முதல் மூச்சம் இன்று கிணங்கு வரும் அதுவே பிறந்த நேரமாகும்:

2. இலங்கையிலுள்ள பெரும் பொறுமையான சோதிடர்கள் வெளி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதகம் கணிக்கும் முறையை நன்கு பயில்வில்லை. அவர்கள் நேரத்தை மட்டும் மாற்றி விட்டு இலங்கைப் பஞ்சாங்க முறையில் கணிக்கின்றனர். இது முழுக்க முழுக்க தவறு என்பதை இங்கு கூட்டுகாட்ட விரும்புகிறேன். வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதகம் கணிக்க கேள்வி முறையே சாலச் சிறந்தது.

நான் அமெரிக்க சோதிடர் சங்கத்தால் எழுதப்பட்ட AMERICAN EPHEMERIS முறையை கடைப்பிடித்தே சாதகம் கணிக்கிறேன்.


3 சுப முகர்த்தங்கள்:-

இலங்கைப் பஞ்சாங்கங்களில் உள்ள சுப முகர்த்தங்களும் இலக்கினங்களும் இலங்கைக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மாத்திரம் பொருத்தும் மற்றைய தூரதேச நாடுகளுக்குப் பொருத்தாது. நேரத்தை மட்டும் மாற்றுவது என்பது இந்தவிதத்திலும் பொருத்தமற்றது. ஏனெனில் நாட்டுக்கு நாடு பாணக் வித்தியாசங்கள் அமையப்பெற்றுள்ளது. எனவே சுப முகர்த்தம் எனப்படுவது புதிதாக கணிக்கப்பட வேண்டியதோன்றுகிறது.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:-

Mr. S. BALASUBRAHMANIAM,
F. E. CRONESVEJ - 4 ST TH,
5800, NYBORG
DENMARK.

தொலைபேசி எண்: 65-317539



தூநியர் மோகன்துறை...

அம்புள்ளும் ஒதுக்களுடைய

மாதும் இருஷ்டில் செய்தி பல்வேறு

வெளியீடும் மெங்களை தீட்டின்றீர்

ஏழாண்டும் கவரந்தி சூனியின்றீர்

ஆகிரியர் கிள்ளும் நாசுளை

கிள்ளும் தூந் தென்னை அளர்த்தி போக

அந்தப் பல்கலைக்குத்தீந்தில்

பலின்னானு நான் என் புதுவீடு-இந்தி இந்தியா

அந்த அம்பு ஏதுவத்துக்கான் காலைக்கை

ஏதாந்தவகையில் பட்ட கொட்டுக்கு-நான்றி

ஏஞ்சல் தினது யிட கிருணமில்லை

கனவுத்துப்பிள் உாட்டுத் தூநு ஏஞ்சனங்களை

★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★

உள்ளே அம்பு தூநில்

இலவச இணைப்பு

நவராத்திரி பாமா கை!

உண்ணங்காக்கி இடம் குணை பார்த்திடு
 பூவிடு. ஏதெந்தானாக எந்து ஒய்வுத்து
 உாரங்காக்கும் விருந்துளிக்கிடும் காலன்மோனு
 பூவிட சும் பொன்னிடு அனைப்புந்கூர்
 நூல் இடு பீநிலை நடத்துவதூ,
 பாதுகாக கடுநும் திந்தானில்
 பாலுகாக அடிம் சுவனியுர
 பாசுகுடும்பங்க கருப் பிற்குறிய வாசகங்களை.
 இடை உணர்ப்புடைய இந்தியாக நினை
 பால்லைக் கைத்துக்கிணிவது அலுக்கிய நூதட
 கொண்ட தூஷியாகனின் கூண.
 தினாம் சொன்னங்கும் குறைந்தனங்கு சூநாப்படிந்
 கொட்டுவதும் ஏந்தன் உணர்ச்சின்து நீணக ரெயும்
 அஸபுடனே உடுத்திடுவீர

பொன்னியும் இந்து
 தீநியன்.

சுயமுயற்சியால் முன்னேறிக் கெல்வோர்க்கு முட்டுக்கட்டை
 போடுவது, இப்பொழுதும் உலகத்தின் தீயல்பாகும். சுய
 முயற்சிக்குக் கண்டிப்பாக பலன்றுண்டு. - வென்றிபோர்டு

ஈ விலை என் வழி



கலைமகள் விழா வந்தவிட்டத-

கல்வியா? செல்வமா? வீரமா? என்ற வினாக்கள் இந்தக்களும், தமிழரும் நாவில் நடந்த தொடர்கிழிட்டது. கலைமகள் வழிபாட்டின் நோக்கம் சக்தி வழிபாடாகும். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று மே சக்தியின் உருவகங்களாகும்.

எவ்ரிடம் இந்த மூன்று விடயங்களும் சிறந்திருக்கிற தோலுவரிடம்தான் வெற்றிக்கணி தோட்டமிட்டிருக்கும்.

இந்த மூன்று விடயங்களும் மூன்றாணி வகிக்கும் நாடுகள்தான் இங்கு உலகின் முதன்மை நாடுகள்.

இந்த மூன்றும் சிறந்த மனிதர்களே மனிதரில் சிறந்துவிளங்குமிடும்.

மனித உயிரே சக்தியில்தான் இயற்குகிறது.

உயிரில்லாத உடல் பிழமாகும். அதுபோலவே சக்தியில்லாத விடயங்கள் அனைத்தும் சாரமற்ற விடயங்களாகும். எனவே ஒவ்வொரு மனிதனும் சக்தியின் மகத்துவத்தைப்பற்றி நடி தனது வாழ்வை அமைக்கவேண்டும்.

இந்த உள்நோக்கத்தை மையப்படுத்தி, உருவாக்கப்பட்டது தான் சக்திவழிபாடாகிய நவராத்திரி பூஜை.

சரஸ்வதியையும், இலக்குமியையும், பராக்கத்தையையும், வழிபட்டோம். கடன் முடிந்தோம் என்ற நினைக்காமல், பறப்பறப்பான எமது வாழ்வில் சக்தியின் முக்கியத்துவத்தை புறந்து கொள்வதே இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நோக்கம் என்பதை நாம் புறந்துகொள்ளவேண்டும்.

இந்திநாள் ஒயுத பழை.

சக்தியைப்பெற, வளத்தைப்பெறுக்க, உழைண்ணயாக நின்றகருவிகளுக்கான பழை இதுவாகும்.

நவராத்திரி விழா பற்றி, மேற்கண்ட கோணத்தில் மேலவதேயத்துவருக்கு விளக்கம் சொல்வோம்.



மலைடி

தொழுவேங்ம்

ஓம்புள்ளிடம் தணவடக்கு

இறங்கு உரவினானில்

நீண் ஸ்ரீவூதகத்துண்

சியங்கை ஏன்னாய்

ஓங்களை சுந்தரைப்பினில்

நீண்பு கூத்திட

ஏண் உயர் சிற்கிணை

புலாதூர் தின்னஞ்சை

பாவுபூர் ஏதுப்பும் வீண்ஜோ

பாரிசில் உருங்கும் ரீந்தி

நாஞ்சைர் உண்ணடம் கூத்தும்

நூற்றுமிக கூஸ்தி யென்னம்

கூற்றும் உலகூர் ஏண்ணும்

குவையை போற்று வாட்டும்

கூஞ்சிடும் உலகில் குகதி

மலைடி உலகும் கூஞ்சிடு

கிருவீர் யெநுண்டு

காந்தி புதன்கிழமை கிரு சீதாவார்
 பொது ஜனம் இந்தியீஸ்டார்பந்து பல
 மூல் தூரப் புரியும் நூத்து ஏங்கு
 ஒத்தாரு பொது ஜனம் அநர்த்தனீஸ் வீட்டை
 கூண்டி பிடித்தோட். எடு சூங்கினை கிடை
 பந்தி அங்கு ஏங்களில் ஏதாங்கு செய்தி
 துவிமாறு கூடு போடு.

காலிலீவ் நார் உநித்தாரும் திருவார்
 பொது விடம் வினந்து செய்த ஏங்கூத் பெய்து
 ஒன் காங்கநிஸ் ஏங்களை எடுப்பதை
 அந்தியவினையும் இலக்ஷ்மித் தூங்கபியும்
 கீத்ரக் கூடு எடுப்பார் அங்க்
 ஏடுப்புகூடு ஏங்களை நூத்தாக ஏங்கூத்
 வைத்து கிடைத்தார். அங்கு ஏந்திய பல புத்தநங்களை
 கூட்டந்தனியும் நிராடுகின்றியும் விள்ளுக்
 கொடுத்து உதவியதான் ஏப்பி அங்கு ஏங்களை
 கூட்டுக்கு அடியும்.

எப்பு ஹை ரண் அவரது சிந்தனீக்கிட்டு
 கேட்டன். சிகந்துக்கு ரண்ன கோரனன
 கூறை வசூலியான யீடு, ரெவில்ரன் பிழைத்த
 தூங்கன் ஆகுடையும் தொடர்பு கொண்டு !
 ரி.வி சின்னாவில் நீ போறாய் பின்னாவில்
 கான் வாங்கன். ரண்டு கேட்க டட்ச்
 படு. கண்டு ஒழுகும் ஏடுக்க கூடி -
 பத்தக ஒழுங் கூட்டோல் பாரன், சோஷு,
 பால், இயர், விஸ்வி அத்யாதி. கித்யாதி.
 சீந்துக்கு குறையுப் பின்யாது. ராங்கனை
 பொடியன் ரண்ன அநந்தாநும், ரெநி
 குக்கு காங்கிளான்கள் கூட்டி .
 அந்தங் காலத்தினை இந்த இன்
 பிரச்சனை எப்பு தீர்த்தக் கூடியது
 அந்தங். கிரித்துக் கொண்டு செய்ய
 வேண்டிய காலத்தை விட்டு விட்டு
 அப்ப அது அது சூப்பும் கூடியாலே
 திறன்டாத்திற்கு இலங்கை அரசாங்கம்.
 தூமிகீர் பிரச்சினை யுடு புறையோடு
 போன பிரச்சினை ராங். அரசாங்கமும்
 ராங்கனை கூட்டுநடும் பொல்லுகினும்

வினாக்கள் விடுமில்லை என்று நினைவுக்காக
நூல்களைப் படித்துத் தொடர்பு கொண்டு வரும் நிலை
நிதி முறை போன்ற நிலைகளை விட்டுத் தீட்டிப்
உடை பாகதா ஏன் அவையின் நிலைத் தொடர்பு
ஒன்றாக்கியிலேயே நிதி தொடர்பு போன்ற
இங்கள் பெருமை தொல்கூட்டு மேசி சூரியோத்திரு
எனத்து விஷப்பாக இருந்தது. நினைவு கூறுவது
உடையாக வீகான்திக்கூடிய நிலைத் தொடர்பு நினைவு
நூல் வேற்றியிருக்க விவரிக்கின்ற நினைவு.

நிலைமை கொடு விளைக் காந்தியை மூலம்
ஏழாணி தீ. காலசுவீரன் பூர்ணம்
உடையாக்கை கீட்டு இங்கீலிசுத் தொல்கூட்டு
இந்திய பெருமையினி மாத்து பெருமான்தொல் என்று
ஏதும் சீர்த்திரிக்க விருத்தமாக்கிய ஏதும் ஏதும்
சொல்லாதால்விருத்தி சிக்கிவிசீதம் ஏதாதிக்கிழ்ச்சு
விருத்தான்தொல் கிரீஸ்து மாப்பீர் கிருதவினாகவே
வினாக்கள் அதைப் படித்துத்தான் இருப்பதீர்த்தாக
பொய்யன் தீந்தி வாய்மே தூர்க்கை கும்.

எவனிடத்தில் வாய்மை, தூய்மை, தன்னலமின்மை என்
ஞும் குணங்கள் இருக்கின்றனவோ அவனை அழிக்கும்
சக்தி எங்கும் கிடையாது. — சுவாமி விவேகானந்தர்

ஏதும் நம்

போன்றும் பாடு

வந்துள் ஆரியுள்

— 15 — ரூபாவு... .

1. இந்தியாவின் தேசியப்பறவை மயில், தேசியப்ப தாமரை தேசிய விலங்கு எது?
2. முதன்மூலம் விண்வெளிக்கு சென்ற மன்றங்கள் யார்?
3. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்?
4. உலகின் பெரிய திரைப்பட அரங்கம் எது? எங்கு உள்ளது?
5. இந்திய ஜனாதிபதியின் மாதாந்த சம்பளம் என்ன?
6. பணிக்கட்டி ஏன் தண்ணீரில் மிதக்கிறது?
7. வானவில் கிழக்கு அல்லது மேற்குப்பக்கத்தில் மட்டும் தோண்டுகிறது ஏன்?
8. ஒரு நாட்டின் கொடி தலைக்கீழாக பறக்கவிடப்பட்டால் அதன் பொருள் என்ன?

நடநடு - 29 மே 2016 முத்து

குண்டல் :

குண்டல் அகங்கமாகும் குண்டல் குண்டலு
குண்டல் சிரந்தனாய் ராசமண்.

ராபாந்தர் :

மாஷல கூபாரு மாஷ்பவி கூயர்ந்தாரும்
குண்டல் மாஷ்யநாய் குண்டநாய் ராபாந்தாலே
மூராதுமீ தீம் மெருமை குண்டுவா.
(குண்டியனமை கூடாத ஏயல்)

சுவீயாந் கொடிந் சூப்பு

தீர்மானியிட வந்து ஏதுவான், ஏனால்தி அங்கு கூறான்

நூலிலிருந்த நினையாறு ஏதோ எதே ஏற்பட்டத்

கீடாஞ் பாங்கு சூப்புவில்கள் சூப்பிலிருந்துமின்றி

அவற்றை ஏல்லாம் ஒவ்வொட்டு ஆடிந்து விட்டிருந்து

ஏங்கு பெற்றுமொத்த வொரள்ளான் அதன்!

ஏதாஞ்காக ஏன்னிடம் உந்தாய்? "என்று கேட்டார்

கூறி.

நான் ஏற்படாமல் விடுவிட ஏதாஞ்.

சூப்பு ஏதாஞ்சும் திடுத்தால் ஏற்றந்தையும் உண்ணு

கூடுதல் விடவாம் என்று நான் உண்ணிற்கின் என்றான்.

பொலி சொல்லி திடுந்திலோ? திடு கீழ்க்கிணாபா

கீதாயி கிடுந்தியான்தோ? ஆடிந்திடுகின்றியா

என்று ஏதாஞ்சுடு பாங்கு வெப்பாந்து தீருவி

ஏந்தே அவன் ஏன்ஸர்வாஞ்சுதிலீ ஆடுமலீ!

என்று பந்தி தூந்தான்.

" என்று ஏதாஞ்சு நிரங்கிபாந்

ஏனு கடு கொல்க்கவேல் உள்ளது அதை

நிரி கூடிய ஏன்று ஏதாஞ்சாலோ! மாடு-ஏப்பா

ஏன்று கூலை கூடாந்திரியான். என்று கிடுந்தார்தூநி.

ஏன்னவாக திடுந்தாயும் வொர்ண்ணங்கள் சூப்பு


புயுக்கிறியான் ஏன்றான் விழங்.

ஏல்லாம் நிலாங்களும் காங்காலை ஒவ்வொ

ஏதாஞ்சு பாங்கு ஏதாஞ்சுவேல் என்று கூறு.

கிடுந்தான். நிரி சுவீயாந் பாங்கு சூப்பு அது-

நான் பாங்கு கூட்டு கொள் என்றார் தூநி.



- சுப்பாராய்யாப்பா -

உலகம் இன்னும் இருக்கிறது -
பிறவிகள் ஒரு தொடரிக்கதை..!
இன்னொரு இளமை எடுத்து -
உங்ககாகவே ஒடி வருவேன்..!

அந்தநாள்-

நம் கண்களில் குறையியுத்த
கொடுமைகள் சுக்காக போகும்.
அந்தச்-சாகு மேட்டில்
மநபடியும் ஒரு புதியரோஜா..!

கண்ணே..!

உங் பட்டுக் கூந்தலை
பத்திரமாக வைத்திட உங்
காற்ற கோஜும் கூந்தலில்தரண்
என் ரோஜாவுக்கு புதலாழிவு.

தினாங்கும் போதிலே

தினாங்கும் தினாங்கும் பரத்தி
சிஞ்சனாங் எழவிடக்கூடும். ஒரு வகையில்
இந்த இங்கூளின் நீந்திரம் ஒன்று
இந்திரவாடு. ஆகைய் ஒத்தின் கீட்டு
நீந்திரம் பரித்தின் நீந்திரம் ஒன்று
ஒன் கீந்திரம் போது விளம் ஒன்றும்,
ஒன் மூத்தும் ஒன்றே. நீந்திரம் ஒன்று
மான்று ஒன்றை. கூப்பாடு, குறைவாக
ஆகைய் மாநிதியலம் நீந்திரக்கூடும் ஒன்
தினாங்கும் மான்று ஒன்று ஒன் நீந்திரம்,
நீந்திரம், நீந்திரம் விளம் ஆகையில்
இது ஒன்றாகவேயென்றும் மான்றும் ஒன்று
ஒன் கானி பெற்றினால் இங்கூளின்
மான்று ஒன் கான்று ஒன்றுமின்மை
ஏது தீ மான்று மூன்றாண். தீநீ
இங்கூளிலிருந்து ஏது உதிர்வை
பர முந்திகளும் ஒன்று மேலியங்கி
எந்த கூடும் கூகுமையைப் பார்த்தினின்
ஏந்திரத்துக் கூகுமை ஒன்று
ஒன்றும் மையைச் சீற்றியினால் ஒன்று
விரிந்து ஒம் சுத்திரியென்று ஏதுவதை
ஒன் ஒங் பல கொடிம் ஒங்
இல்லாததையை மாற்றாத ஒங்
ஒன்றும். இது ஏப்போது இது
விரும்புவதும் ஒங் மான்று ஒன்று
ஒன்றாகவேயென்று. மீண்டும் ஏதுவை
ஒன்றும் ஒன்றும் பழுதார்த்தி
இங்கூளின் கூகுமையை. இதோ
மையை ஒன்றும் ஒன்றும் ஒன்றும்

தீந் தீநாக்கும் பிரஸ்தீந் ஓங்,
ஒன்று எல்லாகி ஓங் குறை
பர மான்று நால் இதுவரையில்
ஏது பாந்தை ஒ மீண்டும் கிழமை
நு ஒன்றாகவேயென்றும் கூகுமை
ஒன்றும் மீண்டும் கூகுமையை கால
இன்னை ஒத்து கூகுமை ஏது
மான்று நம்ரு மொந்தி, நீலாக்கம்,
வெயும் கூந்தாலுமை கூந்தாலும் ஒன்று
ஏ ஒங்குறையின் ஒத்து நீந்திரு
நீ தீந்தீந் அப்போது இவ்வை
மாந்று இல்லி, ஆகையென்றும் இந்தில்
ஒங் ஏத்திரும் இல்லை 1948-ல்
ஒன் ஏங்கூகுமை ஒன்று மாநிதியின்
ஒன்றும் மாநிதியின் ஒன்று மொந்து
ஏது. ஏங்கூகுமை ஒன்றையே
ஏதுவை. ஒங் கூப்பாடுக்கம்,
ஒன் மான்று மொந்து வேலையில்.
இதே ஒங் மூத்துப்போது ஒன்று
ஒன்று, ஒங் கான்றும் ஒன்று
ஒன் பக்கு மூத்துப்போது ஒன்று
பக்கின் ஒன்று இந்தியை
1948-ல் ஒன் இல்லை ஒன்றை
பக்கு ஒங்கூகுமை ஒங்குறையில்
ஒன்றையே இதோ. இதோ
ஒன் ஒன்றை மாநிதியையும் ஒன்று
ஒங்கூகுமை ஒன்று மூத்துப்போது
ஒன்றால் ஒங் மூத்துப்போது ஒங்
ஒன்று மூத்துப்போது ஒன்று வைக்கும்போது
ஒன்று. .

பல சூக்கிக்கூடுதல் ஒன்றை இந்திய
சிவாஜி மூத்துப்போது மூத்துப்போது
Treasurer Herzl இன் Zionisne
நியந்த இங்கூளின் ஒன்றைக்கூடுதல்
பல சூக்கிக்கூடுதல் மூத்துப்போது.

ஒன் துவாயாந் 1881-ல் இன்
நியந்தின் கூருமை இதும் மூத்து
பல சூக்கிக்கூடுதல் இங்கூளின் உலங்குறை
ஒன்று சூத்தும் விட்டார்க்கார்,

வோல்கின் பிரபுவிலூட்டம் யூட் கோர்;
 வினி பாக்காவும், இலட்சுமி காந்திம்
 சூடு கிழக்கென், இங்கு இந்திய
 வீதியில் புருதீஸ் கேஸ் இவ்வழில்
 சுறைக்குப் பார்த்த இவர்கள்
 சூட்டிக் கொற்கின் போது உண்ண
 காய்வார் ஏன் ய விரும்புகின் இருக்கு
 எந்திருத்தங்கள், மூன்றுடை பாரிஸ்
 அ சிவ சூரிய ஹெய்வா கிளி
 சூரிம் கோர்ஜிம். இந்த
 வாருமாத, ராஷ்டிராந்திர் இந்த
 பூர்வப் ராமல் புருதீஸ் காந்திம்
 சூலை சொய்யப்பட இந்தை, இந்த
 வாருமாத விவரம் சொல்ல இந்த
 சூரிம் ஒருமிட சூரிம் சூரிம்
 சூரிம் இந்தி பூர்வம் சூரிம்
 சூரிம், பூர்வநாம் இந்தை
 தேவத்துப்பட சூரிம் பூர்வகின்
 வாருமாத சூரிம் இந்தை
 கூடும் இந்தை சூரிம் இந்தை
 சூரிம் பார்க்க இந்தை
 இட்டு. இந்தை பூர்வ இந்தை
 லீபி கூந்தும் பார்க்க இந்தை
 கூர் வீரமாத காந்திமான
 இந்தை கூந்து இந்தை
 யூட் கூந்துமை
 Libutto2 ஓரிட தாங்கி சூரிம்
 சூலை விவரம் வாருமாத
 கூர் வீரம் இந்தை.
 சூரிம் ஒருமிட காந்திம்
 பூர்வமாத சூரிம் பூர்வம்
 கூர் இந்தை பூர்வம்

கூர். சூரிம் பூர்வம்
 கூர் உத்துவானை பூர்வம் இந்தை
 காந்திம் இந்தை காந்திம்
 காந்திம் இந்தை காந்திம் இந்தை
 பார்க் இந்தை இந்தை
 இது அந்துமிகு காந்திமலை வீடுகள்
 என பூர்வகின் இந்தை காந்திம்
 கித்தீம் ஜப்பாவிய கித்தீம் இந்தை
 பூர்வம் சூந்திப்பகன் முதின்
 காந்திமலை சூந்திப்பகன்
 இந்தை சூந்திப்பகன் கொலை இந்தை
 இந்தை சூந்திப்பகன் கொலை இந்தை
 இந்தை சூந்திப்பகன் இந்தை
 இந்தை காந்திமலை இந்தை
 இந்தை சூந்திப்பகன் இந்தை
 இந்தை மாதுபுத்தான் முதின்
 இந்தை காந்திமலை இந்தை
 இந்தை மாதுபுத்தான் இந்தை
 moses Hess Lee penster
 Theoder Herzl பூர்வம் கில்
 கித்தீம் கித்தீம். இந்தை
 கித்தீம் கித்தீமலை பூர்வம்
 கித்தீம் கொலை இந்தை
 இந்தை மாதுபுத்தான் இந்தை
 இந்தை காந்திமலை இந்தை
 இந்தை மாதுபுத்தான் இந்தை
 இந்தை மாதுபுத்தான் இந்தை
 இந்தை மாதுபுத்தான் இந்தை
 இந்தை காந்திமலை இந்தை
 முது பார்க்க காந்திமலை Herzl
 இந்தை பார்க்க காந்திமலை Chies
 காந்திமலை இந்தை இந்தை காந்திமலை
 கூர் பார்க்க காந்திமலை காந்திமலை
 சூரிம் இந்தை இந்தை
 காந்திமலை இந்தை. காந்திமலை
 கூர் பார்க்க காந்திமலை காந்திமலை
 இந்தை காந்திமலை 1897-லே காந்திமலை
 இந்தை "Zionism" காந்திமலை
 காந்திமலை காந்திமலை

ஓவியர்த்தகை குறிப்பு
 விதிக்குத் தொடர் கூறுகிற சமீ
 செல்ல சொல்லுத் தோட்டு பாத
 மா தேடர் ஹர்ஜி சின்னபுரம்.
 குப்புக் கூத்து, சுவில், ஸுப்பி
 கூட்டுக்கை சுமீனுத்தோட் சிசீ
 ரை கை, கீதை கூத்து
 கீதை கை கூத்து

கீதை கைகள் 1403வது கீதை
 வெங்கிலை இத்தோட் கீதை
 தேட்டிர்த்தோட் பிழி கீதை உகேந்து
 என இதை கீதை முதல் முதல்
 கோத்து, தேடர் ஹர்ஜி
 கீதை கைகளை கீதைக்கை,
 கீதை இதை கை பிரதை
 கீதை கைகளை கீதை
 பல அரசுமிகும் கீதை, கீதை
 கை கைகளை இதை கை.
 உகேந்து கைகளை
 கீதைகளை கீதைக்கை
 இதை கை கைகளை இதை
 கீதை கைகளை இதை
 பிழி கைகளை கீதைக்கை
 வதுத்தோட் கீதைக்கை
 கீதைகளை கீதைக்கை
 கீதை கைகளை கீதை
 கீதை கைகளை கீதை
 கீதை கைகளை கீதை
 கீதை கைகளை கீதை
 கீதை கைகளை கீதை

நாதன்துகம் ராஜ மாண்புரம்

கித்திக்க மூத்து

★ சிந்திக்க மந்த்த
 மக்கிர மனங்களிலே
 நிம்மதியின் திள்சிது
 சிரம் நிலை தடிமாறும்

★ மக்கிர உயிர்கள்
 மலைவாகி- பிள்ளாக
 மனங்கள்க்கு புதுப்புற்று
 விரோதத்திற்கு விரதங்கும்

★ ஏரவியல் குறைவாக்கி
 மக்கி மோக்த்து
 அப்பாவி மக்கில்
 அதக் கழித்தும்

★ நியாயங்கள் விழுதுப்போனு
 தீப்பாக்கி ரஹவகள்
 மனமந்திரங்கு
 சுகம் விசாரிக்கும்.

★ தீஞ்சே வீண்மை
 நமது நேரங்களை
 அல்லது நடவடிக்கையாய்
 காட்டி நரம்

★ நானிய வாரிசுதான்
மன்றெழுப்புச் சுதாந்த.
நாட்டைச் சோகத்தில்
சும்தந் வழிசுறும்குரு.

நாநு பலையந்த.

ஒ லெயின் சங்கொவியின்
அவர்களின்
அவரை அவைகுப்பு . . .

அது
உண்டான்டுகளாய்
நூட்கள் குறையாத
கணக்கு . . .

அவர்கள்
வெள் ளாயர்கள்
வாசித்துப்போன பெயர்கள்.

உலகின்
தேவீர்த் தாகங்களுக்காக
தேவிலுக் கடைக ளா
முக்கிலி தாங்கில்
கேள்விக்குறியானவர்கள் .

இறப்பார்
தேவிலு மரங்கள்தான்
இவர்களின்
இலட்சியத் தறப்புகள் .

அனுவம் இவர்கள்
ஸ்வல்தைப் பூட்டுக்களாவ்
பட்டப்பட்டஙர்கள் .



கசனிடம் ஆடங்காத அன்பைக் கொண்ட தேவயானீ சமாதாஸம் அடையவில்லை. “இவன் அங்கிரஸ் விஷ்ணுவன்; பிரகஸ்பதியின் புத்திரன்; பிரம்மச்சாரி; தவமே நகா மாக உடையவன்; முயற்சியின்ஸவன்; வேலைகளில் நிபுங்கன். அவன் கொல்லப்பட்டான். அவளின்றி நான் பிழைக்க முடியாது. அவன்போனவழியை நானும் அடைவேன்” என்று சொல்லி உபவாசம் பூண்டாள்.

சுக்ராசாரியர் அசுரர்கள் மீது கோபம் கொண்டார். இவ்வாறு பிரம்மஹத்தி செய்யும் இந்த அசுரர்களுக்கு நன்மை உண்டாகாது என்று முடிவுக்கு வந்தார். சஞ்சிவினி மந்திரத்தைச் சொல்லி கசனை வா என்று அழைத்தார். மந்திரத்தின் பலத்தால் பிரக்ஞஞையை அடைந்த கசன் “பகவானே என்னை அனுக்கிரகிப்ரீராக” என்று குருவின் வயிற்றுக்குள்ளிருந்து சொன்னான். இதைக் கேட்ட சுக்ரா சாரியர் வியப்பைடந்து, “பிரங்மச்சாரியே! எப்படி என் வயிற்றுக்குள் நீ வந்திருக்கிறாய்? இது அசுரர்களின் காரியமா? இந்த நிமிஷத்தில் அசுரர்களை அழித்துவிட்டு நான் தேவர்களிடீம் போவேன். சொல்” என்று கோபமாகக் கேட்டார். கசன் வயிற்றுக்குள் இருந்து கொண்டே நடந்த விஷயத்தைச் சொன்னான்.

வைசம்பாயலர் சொல்கிறார். மகா னு பா வரும் அ ள வி ற ந் த மகிமையுள்ளவருயான சுக்கிராசாரியர், மதுபானத்தினால் தாம் இவ்வாறு அடைந்த ஏமாற்றத்தை எண்ணிக் கோபத்துடன் எழுந்து, அடியில் கண்ட வாக்கியத்தை மக்கள் நன்மைக்காக வெளியிட்டார்:—

“எவன் அறிவின்மையால் மதுபானம் செய்கிறானோ அவனைத் தரும் உடனோ விட்டு விலகும். எல்லோராலும் இகழுப்புவான்; இது என்னுடைய முடிவு. இதை இன்றை முதல் ஜனங்கள் சாஸ்திரமாக வைத்துக் கொண்டு நடந்து வேண்டும்”

உண்மை ஒரு பெரிய தீவர்த்தி, அருகில் கெல்லப் பயந்து கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதைக் கடந்து கெல்கிறோம்.

— கதே

பிறகு சுக்ராசாரியர் தேவயானியைப் பார்த்து “பெண்ணே! இப்பொது நீ எதைப் பிரியப்படுகிறாய்? கசன் உயிருடன் வரவேண்டுமானால் என் வயிற்றைப் பிளந்து கொண்டுதான் அவன் வெளியே வரவேண்டும். நான் இறந்தால்தான் கசனுக்கு உயிருண்டாகும்” என்றார்.

“ஐயோ! கசன் இல்லாவிட்டால் என்னைத் துக்கம் நெருப்பாக எரித்துவிடும். நீர் இறந்துபோனாலோ நான் பிழைத்திருக்கவே முடியர்து, இரண்டு விதத்திலும் நான் இறந்து போவேன்” என்று தேவயானி அழுதாள்.

இப்பொழுது சுக்ராசாரியருக்கு விஷயம்-புரிந்து விட்டது. “பிரகஸ்பதி புத்திரனே! நீ காரியசித்தி அடைந்தாய் தேவயானிக்காக நான் உன்னை உயிருடன் வெளிவரச் செய்ய வேண்டும். நானும் இறந்துபோகாமலிருக்க வேண்டும். இதற்கு ஒரோ வழிதான். சஞ்சீவினி வித்தையை உனக்கு நான் உபதேசம் செய்கிறேன். நீ என் வயிற்றிலிருந்து கொண்டே உபதேசம் பெற்று அதை தெரிந்து கொண்டபின், என் வயிற்றைப் பிளந்து வெளியே வா! நான் இறந்து போவேன். பிறகு நீ கற்ற வித்தையை கொண்டு என்னைப் பிழைப்பித்துத் தேவயானியின் துக்கத்தைத் தீர்த்து விடுவாயாக” என்று சொல்லிக் கசனுக்குச் சஞ்சீவினி வித்தையை உபதேசித்தார். அதன் மேல் சுக்ராசாரியருடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் பூரண சந்திரனைப் போல் வெளி வந்தான். அறிவே உருவங் கொண்ட சுக்ராசாரியர் வயிறு கிழிந்து இறந்து கீழே விழுந்தார்.

கசன் உடனே, தான் கற்ற சஞ்சீவினி வித்தையைக் கொண்டு சுக்ராசாரியருக்கு மறுபடி உயிர்தந்து தேவயானியை மகிழ்ச்சி பெறச் செய்தான். “வித்தையில்லாத வனுக்கு வித்தையைத் தந்த ஆசாரியர், தந்தை ஆவார். அதுவேயன்றி நான் உம்முடைய வயிற்றிலிருந்து சிசுவாகவே பிறந்திருக்கிறேன். நீர் எனக்குத் தாயும் ஆவீர்!” என்று சொல்லிச் சுக்ராசாரியரை கசன் நமஸ்கரித்தான்.

எதையுமே மனதில் போட்டுக்கொண்டு வருந்தாதே,
அதை நல்ல நண்பரிடமோ பெரியோரிடமோ சொல்,
கண்டம் ஒரு நொடியில் மறைந்து விடும். — ராஜ்

பிறகு, பல வருஷம் கசன் சுக்ராசாரியரிடம் படித்து வந்தான். விரதம் முடிந்து ஸ்நானம் செய்தபிறகு, குருவி னால் விடைகொடுக்கப்பட்டு, தேவயானி கசனைப் பார்த்து, “அங்கிரஸ் பெளத் திரனே! நீ ஒழுக்கத்தினாலும், குலத்தினாலும், கல்வியினாலும், இந்திரியங்களை அடக்கிய தவத்தினாலும் ஒன்னெப்ரற்று விளங்குகிறாய்! நீ பிரம்மச்சரிய நியமம் தவறாதிருந்த காலத்தில் நான் எப்படி உண்ணிடம் அன்புடன் நடந்து கொண்டேனோ அப்படியே இப்போது என்னிடம் நீ அன்பு காட்ட வேண்டும். பிரகஸ்பதி என்னால் பூஜிக்கத்தக்கவர். அவ்வாறே நீயும் என்னைச் சாஸ்திரப்படிபாணிக்கிரகணம் செய்து கொள்வாயாக” என்று சொல்லிவணங்கி நின்றான்.

அந்தக் காலத்தில் அறிவும் சிட்சையும் பெற்ற பிராமண ஸ்த்ரீகள் தெரியமாகத்தான் பேசுவார்கள். இதற்கு அநேக உதாரணங்கள் உண்டு. தேவயானி சொன்னதைக் கேட்ட கசன் ‘‘குற்றமற்றவளே! குரு புத்திரியாகிய நீ தருமத்தின் படி எப்போதும் என்னால் பூஜிக்கத் தக்கவள். நான் உன் தகப்பனார் சுக்ரர் வயிற்றிலிருந்து பிறந்து உயிர் பெற்றவன். அதனால் நான் உனக்குச் சகோதரன் ஆகிவிட்டேன். சகோதரியாகிய நீ என்னை இவ்வாறு வேண்டலாகாது’’ என்றான்

‘‘நீ பிரகஸ்பதி யின் புத்திரான். என் பிதாவின் புத்திரன் அல்ல. சிரோகத்தினாலும் காதலினாலும் பல தடவை உயிரிழந்த உன்னை நான் பிழைக்கக் கூடுதலாக செய்தேன். பற்றுள்ள வரும் குற்றமில்லாதவளுமான என்னை நீ கைவிடலாகாது’’ என்று தேவயானி பலமுறை வேண்டிக் கொண்டாள்.

‘‘ஏவத் தகாத காரியத்தில் நீ என்னை ஏவவேண்டாம். அழகிய புருவங்களைக் கொண்டவளே! விசாலாட்சி! கோபம் கொண்டவளே! உனக்கு நான் சகோதரன். எனக்குச் சுபம் சொல்லி அனுப்பிக் கொடுப்பாயாக. தவறுதவின்றி என் ஆசிரியர் சுக்ராசாரியருக்கு எப்போதும் பணிவிடை செய்யக் கடவாய்’’ என்று கசன் தேவயானியின் வேண்டுகோளை மறுத்து விட்டு. இந்திரவோகம் சென்றான்.

கார்த்துக்கு உங்ணத்தையும், மனத்துக்குச்
கஞ்சலத்தையும் கொடுக்காத உணவைத்தான்
உட்கொள்ளவேண்டும். — ராமகிருஷ்ணபரமஹம்சர்

தேவயானி மணந்தது

சுக்ராசாரியருடைய மகள் தேவயானியும், அசர ராஜீ கண்ணிகைகளும் ஒரு நாள் வனத்தில் விளையாடி விட்டுக் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தார்கள். அப்போது குளக் கரையில் வைத்திருந்த ஆடைகள் காற்றிடத்து எல்லோ ருடையதும் ஒன்றாகக் கலந்து போயின. குளித்தபின் கண்ணி கைகள் கரைக்கு வந்து ஆடைகளை எடுத்து உடுத்திக் கொள்ளும்போது, விருஷ்டபரவ ராஜாவின் குமாரத்தி சர்மிள்டை, தெரியாமல் தேவயானியின் புடவையை உடுத்திக்கொண்டாள். இதைப்பார்த்த தேவயானி “அசரப் பெண்ணே! மரியாதை தெரியாதவளாக இருக்கிறாயே! சிஷ்யன் மகள் குரு குமாரத்தியின் வஸ்திரத்தை எப்படி உடுத்திக் கொள்ளலாம்!” என்றாள்.

பாதி உண்மையாகவும், பாதிவேடிக்கையாகவும் சொல்லப்பட்டதாயினும், இது ராஜகுமாரி சர்மிள்டைக்கு மிகுந்த கோபம் உண்டாக்கி விட்டது. “என் தகப்பனார் முன் உன் தந்தை தினரும் குனிந்து வணங்குவது உனக்குத் தெரியாதா! என் தகப்பன் கொடுத்ததை வாங்கிக் கொள்ளும் யடக்கனுடைய பெண் அல்லவா நீ? பிராமணப் பெண்ணே! ஸ்துதிக்கப்படுகிற ராஜவம்சப் பெண் நான். பொருளைக் கொடுக்கும் ஜாதி நான். நீயோ பிச்சை எடுக்கும் குலம். எழைச் சாதிப் பெண்ணாகிய நீ என்னையா ஏசுகிறாய்” என்று பலவராக அவள் மிகக் கூடுஞ்சொற்களைப் பிரயோகம் செய்தாள். வரவாச் சண்டை வழுத்துப் போயிற்று. கோபம் அதிகரித்த சர்மிள்டை தேவயானியைக் கண்ணத்தில் அறைந்து தண்ணீர் இல்லாத ஒரு கிணற்றில் தன்னிவிட்டாள். இவள் இறந்து விட்டாள் என்று எண்ணி அசரப் பெண்கள் திரும்பிப் பாராமல் அரண்மனைக்குப் போய் விட்டார்கள்.

கிணற்றில் தன்னப்பட்ட தேவயானி, மேலே ஏற முடியாமல் அங்கேயே தனித்துக் கொண்டிருந்தாள். தற்கெய லாகப் பரத குலத்தைச் சேர்ந்த யயாதி சக்ரவர்த்தி வனத்தில் வேட்டையாடிக் களைத்துப்போய் தாக்குத்துக்குத் தண்ணீர்

அரணுகிய நன்மையும் மற்றச்சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குக் கென்று

அவரைத் தாக்குதல் அரிது. —திருவள்ளுவர்



இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு அந்த கிணற்றன்டை தனியாக வந்துசேர்ந்தான். கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க அதில் ஏதோ பிரகாசமாகத் தெரிந்தது. நன்றாகப் பார்த்ததில் நெருப்பைப்போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அழகிய கண்ணிகை ஒருத்தி அநீலிருக்கக் கண்டு வியந்தான்.

‘‘நீ யார்? குண்டலங்களையும், சிவந்த நகங்களையும் உடைய யுவதியே! நீ யாருடைய மகள்? எந்தக் குலம்? கிணற்றில் எப்படி விழுந்தாய்?’’ என்று கேட்டான்.

‘‘நான் சுக்ராசாரியருடைய மகள். என்னைத் தூக்கி விடும்’’ என்று தன் வலக்கையை நீட்டினாள்; யயாதி கிணற்றில் இறங்கிக் கையைப் பிடித்து, அவளைத் தூக்கி விட்டான்.

மேலே தூக்கிவிடப்பட்ட தேவயாளிக்கு அசர ராஜை னுடைய நகரத்துக்குத் திரும்பப் போக இஷ்டமில்லை. சர்மிஷ்டையின் நடத்தையை நினைத்து நினைத்துத் தகப்பனிடம் போகாமல் வேறு எங்கேயாவது போய்விடுவதே நலம் என்று எண்ணினாள். யயாதி யைப் பார்த்து, ‘‘பிராமணப் பெண்ணுடைய வலது கையைப் பிடித்தீர். நீர் சாந்தியும், சக்தியும், கீர்த்தியும் பெற்றவராகத் தெரிகிறது. யாராக இருந்தாலும் நீர்தான் எனக்குப் புருஷன் ஆவீர்’’ என்று பிரார்த்தித்தான்.

‘‘அன்புள்ளவளே! நான் கஷ்டத்திரியன். நீயோ பிராமணப் பெண். என்னுடன் உனக்கு எப்படி விவாகம் தருகும்? உலகத் துக்கே ஆசாரியராகத் தகுந்த சுக்ராசாரியருடைய பெண் கஷ்டத்திரியனாகிய எனக்கு எவ்வாறு உரியவள் ஆவாள்? அம்மணி! நீ உன் வீடு செல்வாய்’’ என்று சொல்லிவிட்டு யயாதி தன் நகரம் சென்றான்.

பழையநாள் வழக்கப்படி கஷ்டத்திரியைப் பெண்ணானவள் பிராமணனை விவாகம் செய்துகொள்ளலாம். பிராமணப் பெண் கஷ்டத்திரியைப்புருஷனை விவாகம் செய்து கொள்வது தவறு என்று கருதப்பட்டது. எல்லா ஜாதிகளிலும் பெண்களுடைய

இளமையில் கல்வியைப் பூற்களித்தவன் இறந்த காலத்தை இழுந்தவன். எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.

— யூட்டி டெஸ்

குலத்தைக் காப்பாற்றுவதே முக்கியமாகக் கருதப்பட்டு வந்தது. ‘அனுலோமம்’ செல்லும், ‘பிரதிலோமம்’ சாஸ் திரத்துக்கு விரோதம்.

தேவயானி வீடு செல்ல மனமில்லாமல், வனத்தில் ஒரு மரத்தடியில் துக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள்.

சுக்ராசாரியருக்கு தேவயானி என்றால் உயிரைப்போல அன்பு. வெகு நேரமாகியும் விளையாடப்போன மகள் திரும்பி வராத்தைக் கண்டு ஒரு ஸ்திரீயை அனுப்பி, பார்த்து வரச் சொன்னார் தோழிகளுடன் தேவயானி சென்ற இடமெல்லாம் தேடிப் பார்த்துக் கடைசியாக அவள் இருந்த மரத் தண்டை வந்தாள். துக்கமும், கோபழும் மேலிட்டுக் கண்கள் சிவந்து துயரத்தில் மூக்கியிருந்த தேவயானியைப் பார்த்து, என்ன நடந்தது என்று கேட்டாள்.

‘அம்மணி! விரைவாகப்போய்த் தகப்பனாரிடம் சொல். விருந்தபரவனுடைய நகரத்துக்குள் இனி நான் கால்வைக்கமாட்டேன்’ என்று தேவயானி அவளை சுக்ராசாரியரிடம் அனுப்பிவிட்டாள்.

சுக்ராசாரியார் தன் மகளின் நிலையை அறிந்து மிகவும் துக்கப்பட்டு, அவளிருந்த இடம் வந்து சேர்ந்தார். அவளை இரண்டுக்கூலாலும் தழுவிக்கொண்டு, “துக்கமும் சந்தோஷமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை. நீ யார் பேரிலும் கோபிக்காதே. பிறருடைய குணதோஷம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது” என்று வேதாந்தத்தை எடுத்துச் சொல்லிப் பார்த்தார்.

“தந்தையே! என் குற்றங்களும் குணங்களும் இருந்த வாறு இருக்கலாம். அதற்கு நான் அதிகாரி, ‘உன் அப்பன் அரசர்களிடம் ஸ்தோத்திரம் பாடுகிறவன்’ என்று விருஷ்பர் வனுடையமகள் சர்மிஷ்டை சொன்ன பேச்சு உண்மையா? ஸ்தோத்திரம்பாடி யாசித்துக் கையேந்திப் பிழைப்பவனான ஒருவனுடைய பெண் என்று என்னை அவள் சொன்னாளே! நான் எவ்வளவு பொறுமையாக இருந்தும் சர்மிஷ்டை பல முறை இந்த அகங்காரப் பேச்சைச் சொன்னாள். என்னை

பலாத்காரங்களுக்கிடையே, அஹிம்சையைக் கண்டுபிடித்த துறவிகள், நியூட்டன் போன்ற விஞ்ஞானியினும் சிறந்த அறிவாளிகள்.

— காந்தியடிகள்

நூவராத்திரி பாமாலை



1. அகார வெள்ள கஞ்சம்

வெண்டா மரைக்கன்றி நின்பதங்
தாய்க்கெவன் வெள்ளோயுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொலோ?
சக மேழுமளித்து
உண்டா னுறங்க ஒழித்தான்பித்
தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே!

2. பசுமியாற் வெள்ளி

நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கனியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்
பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கெடாடி யே
கனதனக் குன்றும் ஜம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே.

3.

அளிக்கும் செழுந்தமிழு தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடவில்
களிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவந் புவேர்
கவியமையு சிந்தக் கண்டு
உளிக்கும் கலாப மறிலே
சகல கலாவல்லியே.

4

தூக்கும் பனுவல்துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்
வட நூற்க டலும்
தேக்கும் செழுந்தமிழ்க் செல்வமும்
தொண்டர் செங்காவில் நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே!

5

பஞ்ச அப்பு ஜித்தரும் செய்யபொற்
பாத பங்கேநுகம் என்
கெஞ்சத் தடத்து அலாத்து என்னே
நொடுந் தாட் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்
செங்காவும் அகமும் வென்னோ
கஞ்சத் தனிக் குத்து திருந்தாய்
சகல கலாஜல்லியே.

6

பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ் சொற் பனுவலும் யான்
என்னும் பொழுது எனிது எய்த
நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புனியும் புனலும்
கனலும் வெம்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.

7.

பாட்டும் பொருளும் பொருளால்
பொருங்கும் பயனும் என்பால்
கட்டும்படி நின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
திட்டும் கைத்தமிழ்த் தீம்பால்
அழுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளுதிமிப் பேசே
சகல கலாவல்லியே!

8.

சொல் விற்பனாமும் அவதானாமும்
கல்வி சொல்லவல்ல
நல் வித்தையும்தந்து அடிமைகொள்வாய்
நனிஞாசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும்
சிதையாலம் நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே
சகல கலாவல்லியே:

9.

சொற்கும் பொருட்கும் உயிராம்
மெய்ஞ்ஞானத்தின் தோற்றும் என்ன
நிற்கின்ற நின் ஜெனினைப்பவர் யார்?
நிலம்தோய் புழைக் கை
நற் குஞ்சாத்தின் பிடியோடு
அரசன்னாம் நானை நஷ்ட
கற்கும் பதாம் புயத்தாபே
சகல கலாவல்லியே.

10.

மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்!
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடு உண்டெனினும்
விளம்பில் உள் போல்
கண்கண்ட தெய்வம் உள்தோ?
சகல கலாவல்லியே!

பராசக்தி :

(முன்றும் ஒன்றுகிய முர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உண்ணையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ் சொல்லாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

1

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவான்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினுள்
காணுகின்ற காட்சியாய்க்காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலாடியே குழ்வோமே.

2

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனுர் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழுகுடையாள்,
அண்ணையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றுளே சரண்புகுந்து வாழ்வோமே.

3

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

•ARUMPU•

AXELBORG 78 TH
8700 HORENS
DENMARK
T P 75612584



திவாச தினாம்பு
அதோ விவரியிட்டதோ

அடித்துக் குழியில் தள்ளிவிட்டுப் போய்விட்டாள். அவனுடைய தகப்பன் அதிகாரம் நடத்தும் ஊரில் தான் வாசம் செய்ய முடியாது” என்று தேவயானி கோபமும் துக்கமும் ஓமலிட்டு அழுதாள்.

சுக்ராசாரியர் “தேவயானி! ஸதோத்திரம் செய்பவ னுடைய பெண் அல்ல நீ. யாசித்துப் பிழைப்பவன் அல்லன் உன் தகப்பன். உலகமெல்லாம் துதிக்கும் ஒருவனுடைய பெண்னாவாய் நீ. தேவேந்திரனுக்கே இது தெரியும். விருஷ்டப்ரவனுக்கும் இது தெரியும். யோக்கியவானானவன் தன் குணங்களைப்பற்றித் தானே புகழ்வதில் வருத்தம் அடைகிறான். ஆகையால் ‘என்னைப்பற்றி அதிகம் சொல்ல முடியாது. எழுந்திரு. குலத்துக்குச் சிறப்பு கொண்டு வரும் பெண் ரத்தினமே! பொறுமையை அடைவாயாக. வீடு செல்வோம் வா’’என்று அவளைத் தேற்றினார்.

இவ்விடத்தில் வியாச பகவான் சுக்ராசாரியர், தம் பெண் ணுக்கு உபதேசம் செய்வதாக வைத்து உலகத்துக்கு உபதேசிக்கிறார்.

“அயலார் சொல்லும் நிந்தனைக் சொற்களை எவன் பொறுத்துக் கொள்கிறானோ அவன் உலகத்தை எல்லாம் ஜெயிப்பான். கடிவாளத்தை பிடிப்பது மட்டும் சாரதிக்குப் போதாது: குதிரையை அடக்கினால்தான் சாரதி. குதிரையை அடக்குவது போல் கோபத்தை எவன் அடக்குகிறானோ அவன் தான் வீரனாவான். பாம்பு சட்டையை உரிப்பது போல் வந்த கோபத்தை எவன் நீக்கி விடுகிறானோ அவன் தான் ஆண்மை படைத்தவன். பிறர் எவ்வளவு வருத்தினாலும் எவன் வருந்தாமலிருக்கிறானோ அவனே காரியசித்தி அடைவான். மாதம் தவறாமல் யாகம் செய்து கொண்டு நூறு வருஷ காலம் கழித்தவனைக் காட்டிலும், கோபிக்காதவன் மேலான நீக்கிதனாவான். கோபிக்கிற சுபாவமுள்ளவனை வேலைக்காரனும், சிநேகிதனும், சகோதரனும், பாரியையும், பெற்ற புத்திரனும் விட்டு விலகிப் போவார்கள். தருமமும் சத்தியமும் எல்லாமே விட்டு விலகிப் போகும். சிறுவர்களும்

அறிவுக்கு வையகம் எப்போதும் தன் வணக்கத்தைச் செலுத்தும். தீற்மைக்கு ஆதாவு தரும். தூய உள்ளத்தை வரவேற்கும். — இங்கர்கால்

சிறுமிகளும் பேசிய பேச்சை அறிவுள்ளவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள்.''

“பிதாவே! நான் சிறு பெண், ஆயினும் தாங்கள் சொல்லும் தரும சூழமத்தை அறிவேன். எப்படியாயினும் ஒழுக்கமும் மரியாதையும் தவறினவர்களிடம் தாங்கள் வசிப்பது சரியாகாது. குலத்தை நிந்திப்பவர்களுடன் அறிஞர்கள் சகவாசம் செய்யமாட்டார்கள். ஒழுக்கம் கெட்டவர்கள் எவ்வளவு தனவாண்களாயிருந்தாலும் சண்டாளர்களே ஆவார்கள். அவர்களிடம் சாதுக்கள் வசிக்கலாகாது. விருஷ்ட பரவனுடைய மகள் சொன்ன சொல்லால் கடையப்படும் அரணிக்கட்டடயைப் போல் என்னமனம் தீப்பற்றி ஏறிகிறது. ஆயுதங்களினால் உண்டான காயம் ஆறும். தீயினால் உண்டான புண்ணும் ஆறும். சொல்லினால் உண்டான புண்ணதேகம் உள்ள வரையிலும் ஆறாது” என்று தேவயானி தகப்பனை வணங்கிச் சொன்னாள்.

ச்சராச்சாரியர் விருஷ்டபரவனிடம் போனார். அரசன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான்.

“அரசனே! செய்யும் பாவம் உடனே பலனைத் தராம விருக்கலாம். ஆனாலும் முடிலில் குலத்தின் வேரையே அறுத்துவிடும். இந்திரியங்களை ஜெயித்து ஏதொரு பாபமும் அறியாமல் தருமத்தைக் காத்து என் வீட்டில் அன்புடன் பணிவிடை செய்து பிரம்மச்சரியம் நடத்திவந்த பிரகஸ்பதி குமாரன் கசனை, நீ உன் ஆட்களால் முன்பு கொல்வித்தாய். அதையும் பொறுத்தேன்! மானமே பெரிதாக உணர்ந்த என் மகள் தேவயானி உன் மகளிடம் அவமானப் பேச்சைக் கேட்டாள்; கிணற்றிலும் தள்ளப்பட்டாள். அவள் இந்நகரத்தில் வசிக்கமுடியாதவளாயிருக்கிறாள். அவளில்லாமல் நானும் இங்கே வசிக்கமுடியாது. ஆதலால், மகாராஜை! உன் தேசத்தை விட்டு நான் வெளியேறுவேன். நீ விசனப்பட வேண்டாம்.

இதைக் கேட்டு அசுராஜன் திடுக்கிட்டு, “தாங்கள் சொன்ன விஷயங்களைக் கேட்டேன். ஆனால், நான் ஒரு

நூற்கலை அறிவு என்பது, நூல்களின் குணங்களை மகிழ்ச்சியோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையோதும். — ஜோசப் அடிகன்

பாவமும் அறியாதவன். தாங்கள் என்னைவிட்டுப் போனால் நான் அக்னியில்தான் பிராவேசிக்க வேண்டும்' என்றான்.

'நீயும் உன் அசுரர்களும் அக்னியில் விழுந்தாலும் சரி. கடலில் விழுந்து பிராணனை விட்டாலும் சரி. என் மகனுடைய துக்கத்தை நான் தாங்க முடியாது. அவன் எனக்கு உயிரைக் காட்டிலும் பிரியமானவன். அவனை நீ சமாதானப்படுத்தினால் சரி. இல்லாவிட்டால் நான் உன்னை விட்டுப் பிரியவேண்டியது அவசியம்' என்றார் சுக்ராச்சாரியர்.

விருஷ்டபர்வன் தன் சுற்றுத்தாரைக் கூட்டிக்கொண்டு தேவயானி இருந்த மரத்தடிக்குப் போய், அவன் காலில் விழுந்தான்.

'யாசிப்பவன் மகன் என்று என்னைச் சொன்ன சர்மிஷ்டை எனக்கு வேலைக்காரியாக அடையவேண்டும். என் பிதா என்னை எந்த இடத்தில் கொடுக்கிறாரோ அங்கே அவனும் என்பின்னே வேலைக்காரியாகச் செல்லவேண்டும்' என்று பிடிவாதமாகச் சொன்னான் தேவயானி.

சர்மிஷ்டையும் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பணி ந் தான். 'தோழி தேவயானி எப்படி விரும்புகிறானோ அவ்வாறே நடக்கட்டும். என் பிழையினால் என் தகப்பனார் ஆச்சாரி யரை இழக்க வேண்டாம். என் தகப்பனார் ஆச்சாரி யரை இழக்க வேண்டாம்.' என்று சர்மிஷ்டை அவனுக்கு நான் தாசியாகவே இருப்பேன்' என்று சர்மிஷ்டை ஒப்புக் கொண்டாள். தேவயானி சமாதானமடைந்து, தகப்பனாருடன் ஊருக்குள் பிரவேசித்து, விடு சென்றாள்.

* * *

பிறகு ஒரு நாள் தேவயானி யீர்த்தியை மறுபடியும் வனத் தில் கண்டாள். "என் வலது கையைபிடித்த நீர் என்னை மணையியாகக் கொள்ள வேண்டும்" என்று தேவயானி மறுபடியும் ய யா தி ஸ யக் கேட்டுக் கொண்டாள். மறுபடியும் அதை நீரை பெண்ணை எவ்வாறு விவாகம் 'கஷத்திரியன் பிராமணப் பெண்ணை எவ்வாறு விவாகம் செய்துகொள்ள முடியும்?' என்று அவன் மறுபடியும் ஆட்சே பிக்க இருவரும் சுக்ராசாரியிடம் சென்று, அவரைக் கேட்டு

கூட்டுத் தயாராய் இருப்பவன் துக்கத்தையும் அனுபவிக்கத் தன்னைத் தயார் நிலையில் ஆக்கிக் கொள்ளவேண்டும். — சுவாமி விவேகானந்தர்

★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★

தேவ யானி மனந்தது

31

விவாகத்திற்கு அவருடைய அனுமதியைப் பெற்றார்கள். சிலசமயம் பிரதிலோம விவாகங்களும் நடைபெற்றன என்பதற்கு இது உதாரணம். இது முறையாகும் இது முறையாகாது என்று சாஸ்திரம் சொல்லுமே ஒழிய எத்த விதமான விவாகமும் நடந்துவிட்ட பின் புறக்கணிக்கப்பட மாட்டாது. இது பழைய தர்மசாஸ்திரம்.

யயாதியும் தேவயானியும் வீவு நாட்கள் சகமாகக் காலங் கழித்தார்கள். சர்மிஷ்டை தாசியாக இருந்து வந்தாள். ஒரு நாள் சர்மிஷ்டை யயாதியைத் தனியாகக் கண்டு தன்னையும் விவாகம் செய்து கொள்ள அவனை மிகவும் வேண்டிக் கொண்டாள். அரசனும் அவனுடைய பேச்சுக்கு இணங்கி தேவயானிக்குத் தெரியாமல் அவனை இரகசிய மாக விவாகம் செய்து கொண்டான்.

தேவயானிக்கு இது தெரிந்தது. கோபத்தினால் நிலை மறந்தாள். தனக்கு யயாதி தந்த வாக்கையும் சத்தியப் பிரதிக்களுடையையும் பொய்யாக்கிவிட்டான் என்று அவன் தகப்பனாரிடம் முறையிட்டாள். சுக்ராசாரியர் கோபங் கொண்டு “உடனே மூப்பு அடைவாயாக” என்று யயாதிக்குச் சாபம் இட்டார்.

நடு யெளவனப் பருவத்தில் இவ்வாறு தீங்க என்று கிழவனாய் விட்ட யயாதி சுக்ராசாரியரைப் பலவாறு வேண்டிக் கொண்டான். “பிழை செய்தவனைப் பொருத்தருளவேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். மகனுடைய உமிரைக் காப்பாற்றியவன் என்று அவரும் மனமுருகி, “அரசனே! நீ மூப்பை அடைந்தாய். அதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் உன் மூப்பை வேறொருவனு டைய சம்மதம் பெற்று, நீயே மாற்றிக்கொள்ளலாம். அவன் என்று சொல்லி ஆறுதல் தந்து, யயாதியை ஆசிர்வதித்து அனுப்பினார்.

பெரியாரைப்போற்றித் தமக்குச் சுற்றுத்தாராக்கிக்
கோள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள்
எல்லாவற்றிலும் அருமையானதாகும். — திருவள்ளுவர்

ய ய ா தி

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி சக்ர வர்த்தி. தோல்வி என்பதையே அறியாத பராக்கிரமசாலி. எப்போதும் நியமம் காத்துப் பிதிருக்களையும் தேவர்களையும் மிகுந்த பக்தியுடன் பூஜைசெய்து வந்தான். பிரஜைகளுக் கெல்லாம் நன்மை செய்து மிக்க கீர்த்தி பெற்றான்.

தருமம் த வ ற ஏ ம ஸ் இவிலிதமாக ராஜ்யத்தைப் பரி பாலித்து வந்த யாயதி, தன்மனைவி தேவயானிக்குச் செய்த தவறின் பயனாக, மாமனார் சக்ராச்சாரியர் இட்டசாபத் தினால், திசர் என்று மூப்பை அடைந்தான். “ரூபத்தை அழிப்பதும் துன்பத்தை தருவதுமாகிய மூப்பை அடைந்தான்” என்றார் பாரதம் பாடிய கனி. விருத் தாப் பியம் அடைந்த அனைவரும் அதிலுள்ள துக்கத்தை அறிவார்கள். அதிலும் நடு யெல்லானத்திலிருக்கும் ஒருவன் திசர் என்று மூப்பை அடைந்துவிட்டால் சொல்ல வேண்டுமா?

இவ்வாறு இயற்கைக்கு மாறாகத் திசர் என்று கிழத் தனத்தை அடைந்த யயாதிக்கு ஐந்து அழிய குமாரர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் கஷ்தத்திரியக் கலைகளில் பயிற்சி பெற்ற நல்ல குணவான்கள். அவர்களை அழித்து யயாதி “உங்கள் பாட்டனார் சக்ராசாரியர் இட்ட சாபத் தினால் இந்த மூப்பைபநான் எதிர்பாராத வண்ணம் அடைந்து விட்டேன். புத்திரர்களே! இதுவரையில் நான் நியமங்களி லேயே என் காலமெல்லாம் கழித்துவிட்டேன். நான்போகங் களைத் திருப்திபட அனுபவிக்கவில்லை. என் மூப்பை பெற்றுக் கொண்டு உங்களில் ஒருவன் தன் இளமைப் பருவத்தை எனக்குக் கொடுக்கவேண்டும். அவ்வாறு எவன் கிழத்தன மடைந்து என் சரீரத்தை எனக்காக ஒப்புக் கொள்ளுகிறானோ அவன் என் ராஜ்யத்தை ஆளுக்கடவன். அவனுடைய இளம் சீரத்துடன் நான் காமசுகங்களை அடைய விரும்புகிறேன்.” என்றான்.

முதலில் மூத்த குமாரனைக் கேட்டான். அவன், “மகா ராஜாவே! உம்முடைய கிழத்தனத்தை நான் பெற்றுக்

மனிதத்தோற்றத்தின் ஞாபகச்சின்னமாக விளங்குவது குழங்கைகளே. அவைகளே மனிதக்கங்கிலியின் தொடர்பாகவும் நிற்கின்றன. — ஆஸ்கார் ஜூயில்டு

கொண்டேனேயானால் ராஜ்யாதிகாரத்தில் என்ன சுகம் காண பேன்? பெண்களும், வேலைக்காரர்களும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்களே; என்னால் முடியாது, என்னைக் காட்டிலும் உமக்குப் பிரியமான என் தமிழகளைக் கேளும்' என்றான்

இரண்டாம் மகனைக் கேட்டதற்கு அவனும், "தந்தையே! பலத்தையும் ரூபத்தையும் மட்டுமல்லாமல் அறிவையே அழிப்பதான் மூப்பைப் பெற்றுக் கொள்ளச் சொல்கிறீர். இதற்கு இசைய எனக்குப் போதிய தெரியம் இல்லை" என்று மரியாதையாக மறுத்து விட்டான்.

மூன்றாம் மகனும், "கிழவனுக்கு யானை ஏற முடியாது. குதிரை ஓட்டமுடியாது. பேச்சும் தடுமாறும். அந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? அவ்வாறு ஒன்றும் செய்யமுடியாத நிலைமையில் உயிருடன் இருந்து என்னபயன்? என்னால் ஒப்புக் கொள்ள முடியாது" என்று சொல்லிவிட்டான்.

இவ்வாறு மூவரும் மறுத்துவிடவே அரசனுக்கு கோபம் பொங்கிறது. நான்காவது குமாரனைப் பார்த்து, "நீ சில காலத்துக்கு என் மூப்பைப் பெற்றுக் கொள்ளக்கடவாய். சில காலத்திற்கு உன்னினமையை எனக்குத் தந்தாயானால், பிறகு உனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு எனக்குச் சாபமாக வந்த மூப்பை நானே எடுத்துக்கொண்டு விடுவேன்" என்றான்.

இவ்வாறு பரிதவித்துக் கெஞ்சின அரசனைப் பார்த்து, "அரசனே! மன்னிக்க வேண்டும். கிழவன் தட்டுத் தடுமாறி உடல் அசுத்தம் நீக்கிக்கொள்வதற்குக் கூடப் பிறர் உதவியை நாட வேண்டியதாகும். நீர் சொல்வதை ஒப்புக் கொண்டால் நான் எல்லாகாரியங்களிலும் சுதந்திரத்தை இழந்து வாழ்க்கையைத் துக்கத்துடன் நடத்த வேண்டியவனாவேன். இது எனக்குப் பிடிக்கவில்லை" என்று நான்காவது மகனும் சொல்லி விட்டான்.

இவ்வாறு நான்கு புதல்வர்களாலும் நிராகரிக்கப்பட்ட யயாதி துயரத்தில் ரூழ்கிளான். கொஞ்ச நேரங்கழித்து தன்
— 3 —

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றிபேற கறுகறுப்பும்,
ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றி பேற போறுமையும்
தன்னடக்கமும் தேவை. — அரிஸ்டாட்டிஸ்

இலைக்கிபுக் காட்சிகள்

குறுந்தொகையில் “மினோக் தந்தனூர்” என்னும் புலவர் பெருமக்குரை; அறிவு மிகுந்த தோழி யொருத்தியைத் தமிழோலியமாகத் தீட்டிக் காட்டுகிறார். அவனுக்கு உயிர்த்தோழி ஒருத்தி. அந்தத் தோழி இளங்காலையொருவனை நம்பித் தன் இதயத்தைப் பறிகொடுத்தாள். இன்பதுன் பங்களில் இளைபிரியாது வாழ்வான் என்று நம்பினான். அவள் நம்பிக்கையை நாசமாக்கி விட்டு அந்தக் காதலன் பிரிந்து சென்று விட்டான். காதலியின் நெஞ்சம் கலங்கியதை அவளின் ஆருயிர்த் தோழி உணர்ந்து வருந்தினான். ஒரு நாள் அவனை அந்தத் தோழி காண நேர்ந்தது. பார்த்தவுடன் அவனுக்கு உள்ளம் கொதித்தது. “ஏன் இப்படிச் செய்து விட்டாய்?” என்று விழிகளில் பொசி பறக்க வினா எழுப்பினான், அவனை நோக்கி!

அவனே பதிலேதும் சொல்ல முடியாமல் திகைத்தான். அவள் அவனிடமிருந்து பதிலைப் பெறுமல் நகருவதாக இல்லை. ஏதாவது சொல்லிச் சமாளித்து விட்டு நழுவிடவேண்டும் என்று அவன் முடிவு செய்தான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.

“உன் தோழியை நான் பிரிந்தமைக்குக் காரணம் என்ன தெரியுமா? சொல்லுகிறேன், கேள்!

பாரி மன்னன் வாழுகின்ற பறம்பு மலையீன் கண் இருவரும் இன்பமாக நடந்து சென்றபோது அவளைத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். அவளோ, உவர்க்கக்கூடிய கொதிக்கும் நீரரக் கொண்டு வந்து கொடுத்தாள்”

என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பினான்.

தோழிக்குச் சினம் பொங்கியது. அவனைத் தன் வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாள். அவனும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அந்த இடம் விட்டு அகன்றுவிட்டான். அவன் நாளித் தலை தாழ்த்தும் வண்ணம், அந்தத் தோழி என்ன பேசினான் என்பதைப் புலவர் அழகுறக் கூறுகிறார்.

“என் தோழியுடன் நீ பழகிக் கொண்டிருந்த போது, அவள்; வேப்ப மரத்தின் இளங்காயை உனக்குக் கொடுத்தால்கூட, அதை வாங்கிச் சுவைத்துப் பார்த்து — அட்டா! கற்கண்டுக் கட்டியைப்போல் இனிக்கிறது உன் கையால் கொடுத்த காரணத்தால் — என்று அவளைப் புச்சிந்து கொண்டிருந்தாய். இப்போது ஜியனே! உன் நிலை அவ்வாறால்ல! அங்பில்லாத காரீணத் தால் அவள்மீது குறை சொல்லுகிறோய், பாரி மன்னனின் பறம்புமலையில் பனியெனக் குளிர்ந்த சௌன்யிலெயுள்ள இயற்கையிலேயே குளிர்ந்த நீரை, எத்த திங்களில் உனக்கு அவள் அளித்த போதிலும் அது வெம்மையுடையது என்று கூறுகிறோய்! என் செய்வது? அன்று வேப்பங்காய் கற்கண்டாக இனித்தது! இன்றைக்கோ, குளிர்ந்து தெளிந்த பறம்புமலைத் தண்ணீர் கொதிக்கிறது என்கிறோய். அது நீரின் குற்றமல்ல. உன் மனத்தில் உண்மையான அன்பு இல்லை என்பதை அறியாமல் போனதுதான் குற்றம்.”

உடன்பிறப்பே, உரைநடையாகத் திட்டியுள்ள இந்தக் கருத்தைத்தான் தோழி கூறுவதுபோல — தழிழ் வளம் கொழிக்கும் கவிதையாகத் தருகிறார் குறுந் தொகைப் பூலவர்.

“வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சௌன்த தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணீய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஜய! — அந்றால் அன்பின் பாலே.”

புறம்புமலைச் சௌன்னீர் போலக் கவிதையின்பம் பெற முடிகிறதல்லவா? இதுபோன்ற இலத்தியக் கற்பணிகள், இதயத்திற்கு எவ்வளவு இதமாக இருக்கின்றன; பார்த்தாயா?



அடுத்தவர்கள் நன்றாக வாழ்வதைப் பற்றி ரீ பொருமை படாதே. கோள் சொல்லாதே, நீயும் நன்றாக உழைத்தால் நன்றாக வாழலாம்.

—ராஜ்

இல்லார் திட்ட விளையாடு

திட்ட விளையாடு

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா!—நீ
ஒய்ந்திருக்க வாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா!—ஒரு
குழந்தையை வெய்யாதே பாப்பா.



சின்னங் சிறுகருவி போலே—நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னைப் பறவைகளைக் கண்டு—நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி—அதைக்
கட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருமெந்தக் காக்காய்—அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பெரிந்து தரும், பாப்பா!—அந்தப்
பசுமிக் நல்வத்தி பாப்பா;
வாலைக் குழுமத்துவரும் நாய்தான்—அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை,—நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,—இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!



மாணவர் மதுரம் பகுதியும் கல்வி பட்டினம்

மாணகேளால் முவனான பாஷா திழுதியிறந்திலை
யள்ளும் கிறு காபிச்யலை கீழ்மற்றோ ஆகும்,
இங்கு அவர் கண்ட மத்து கணவால் விளாத்து
நூற்புறை கிடித்திரமானும்.

" பட்டப் பகுதிலை பாஷாவிசீந்தி தொசிறு ஒத்தாம்
நூற்புறை கரணின் சிகித்தீச் "

என்ற அவரே அநஸி தொற்றுத்தை உகரிக்கினார்
ஏனிபீ பாடயான மூர்ஜுவின் காந்தி உரக்கிக்கப்படு
அதன் ஸ்வரியல்புக்கானயும் கிளி எங்காந் கூறுதா
போல அமைத்திருப்பிறும் கிபீபாட்டில் வூந்தந்
நகத்துக்கள் இலையான நாயிலென் யிளித்தமிழ்லை
பாட்டை ஒழுக்கை பொட்டு பாரும்யானா அதனா
வேற்கென் இறைவிடி விளக்கின்றார்.

" ஆளீர் நம்பிப் புவனீ! நூற்புறையை அநாஙும்
வேதாந்தி மாக கிடித்திப் பொகுநூறுதை
யாதானும் சந்தே விடம்குத்துவி சூத்தியோ?"?

என்பதை அறநு வெக்கிய வேற்கெட்டு வானாகிம்.
அதை வேதாந்தியைக் கண்டந்தே முவன் பயர்
முயக்கானார்: என் பவற் கூறாடும், ஆஸாவடி, மானாய, குள்ள

என்பவர் ஒருவேஷம், அதை நிகழ்ச்சிகள் ஒப்பிடவுடைய வெள்ளாட்சிப் பாடம், அதன் மறுத்து ஓவரு சிறையில் வரித்துவிடப்படும் நாடியில் விளக்கி நிகழ்வார்.

ஏந்துவதனுடைய நிரங்கரின் மூலத் து மாத

கோவல்: ஒரு நாள் காணல் பாரதி யார் ஆகீஞி

உவாவதீ சென்றார், விழுத்து குருவிலீ கிணிய

குமிரஸ்ராஜர் அழகிய பாடங்களை பாடியது.

" குக்கிக்கூ ரைக்கூ சிவில் பாடும் பாட்டுனிசூ

தொக்க ரைக்கு ரைக்கு குதாந்தியதன்

சித்தியநக்கூ "

என்கிறார் பாரதி யார், கின்றார் அவர் அவீசிவிச்சாடுவா,

" நாதரி காதரி காதரி

நாதரி போமிழி நாதரி போமிழி

நாதரி நாதரி சூதரி "

முநுவிய பாஸ்காநா இதுமாந்துநி நெட்டார்; சுறைத்

நார் சித்தியத மத்தார்,

இயிவின் பாதூவு காதவ் காந்த பாரதி யார்

ஆகீன் அகுகிவி ரஸ்ரார், அத்துவை பேசுவார், ஸ்ரீமு

பிரகுடன் என்பாயிக் காதலுவூயாடியது,

" மத்சாரு! " என்றாழ்த்து "என்றான் மன நிகழ்ச்சி

நான்கேரூ" என்று கிளாவியது, அதன் மன முதிர்ந்துமிகு

புவப்பட்டிதியது.

" நாதனால் ஓவன் இக் காற கிளி ஜூன்

கிளிலை ரயன்கூ

சாதனல் வேண்டுத் தனிக்கிளி டாந்: "

என்றது:

அந்தீ காந்தனயபி பாருதியார் கேஸ்டார். அந்தால்

அக்வெமிங்,

"அன் போடு தீவிஸ்டூக் அதை நான் கூட்டாலில்
உத்தரவு வேண்டுமே மறுவழீர் பேசுகிறோதீர் "

என்று கூறி மறைந்தது.

பாருதியார் வீடு தின்கிழினார். உறக்கம்

ஶரவிள்ளீ. உள்ள மைவிலாம் ஒவியும் மேல்

நுத்தாள் யோவுடை அவருக்குப் பயிரிய பூங்பயால்

ஒன்றுத்து. அதிலும் மிக அழுகான உலைகள்

ஏதாவது நிலங்களிலிருந்து

உலகில் யெகுட்குள்ளும் படுவன நாள்தேவும் தந்தியும்
நான். பாருதியார்கள் அவற்றைகிடியிருப்பதுத் தான். பதும் ஏழாவீகள் "பஞ்சிமுடும் பாடு பாடும் பாடு
பேசும்" என்று உருவிலிருந்து ஆஸ்தை பாருதியார்கள்
ஏது உவகம் என்கின்ற வகையிலிருந்து தன் உள்ளப்
போராட்டத்தை உணர்ந்துகிறார்

"நா என்னிறு பேசுத்தீரு நான் பட்டீ
பாட-ஈவுத்தும்

நாளும் புதிமா' நந்துகளோ' யார்ப்பிலவர்"

என்று கேட்கிறார்.

பாருதியார் நான்காம் தான் நீள்ளைப் பார்க்க வரு
வேண்டுமென்றால் குறிவின் ஓவியங்களாள், எனிலும்
பாருதியார் மழுதாள் கிடித்தும் சோறுக்கீச்
கொள்கிறார். அவ்விட அவர் கண்ட நூல்கீச் அவர்

இள்ளநீநை உழுப்பிபடு. யெல் ஓடு ஓடுப்புடைன் காந்தி

மொழி ஒப்பிக் கொண்டுவரத்து. "நிரவிலீன் அடுக்கிய ஜூங்ஸும். குதிக்கும் குற்றாலும் மனிடத்திற்கு வருமோ" என்று கிடிக் கூறியது.

"**தேவரீர் காதுவி மதும் சீர்த்தி காணி பேர் தம்மிடத்துக்**

ஆவானினாம் பாடகளின் ஈண் ஆரியரே!
ஒட்டுள்ளீர்"

என்று இருக்கின்றோம் பசுவியது. பண்டிய எதும் பாட்டும் கொண்டு பாடுவது. அபிமாட்டுவிகள் கீழ் மாஞ்சிது பாஞ்சியாறி² ஏதாவது விரிவாகின்றன; கிர்வீஸ். உரையில் ஒவ்வொருவர் உரைக்கிறார். **ஏதாட்டும்**
அவர் உரைக்கிறார். ★★★★★★★★★★★★

பழமெழுதிகளும் விளக்கங்களும்

அந்தீர் அடு கேட்கிற ஏதாயும் இடுவது அவற்றைப் படிக்க விரேஷ் அறியலாம்.

- அந்தீர் ஏதாயும் கேட்கிற ஏதாயும் அவற்றைப் படிக்க விரேஷ் அறியலாம்.
- அந்தீர் ஏதாயும் கேட்கிற ஏதாயும் அவற்றைப் படிக்க விரேஷ் அறியலாம்.
- அந்தீர் ஏதாயும் கேட்கிற ஏதாயும் அவற்றைப் படிக்க விரேஷ் அறியலாம்.

தட்டுக்கி ரீப் டீஸ்ட் எஸ்டி. புடுப்பால் இவ்வின் அரிசில் கீல்டீட்டீ.

ஏதாயும் நூட்டுவர் படாத் படுவர்.

தங்க கூட ஏவில்லை ஏதாயும் அவற்றைப் படிக்க விரேஷ் ஏப்படுத்துவதுதான் தட்டுக்கி தமது.

ஏதாயும் அடு அடுத்தான் அசிடியும் கூடும்.

கீட்டை எது கட்டுரீலே எட்டு ஏடு கட்டு காரியத்திற்கும் ஏதாட்டும் ஏதாயும் அதின் ஏதாட்டு காலங்கள்.

ஏ. அடுப்பால் (கட்டுஷு) பாசி சிறையை கட்டியு.

கடுமையான வழக்கானதீ யங்குபூஷம் அலைவரிகள் பறவி

உஞ்சி அரூரியாகின்றன.

7) மரகள் எழிலுடு, ③முகம் அவியு

ஏதேனும் நாட்டுக்கே தெய்வர் இமசிலையும் இவையின் ஏக்கிப்பதிர் கூலம்.

அந்தக் கீழை அதிக தோடு.

இனாய் கூட்டுச் சிறைப்பட்ட பாலை உள்ளாட்டும் கிழுப்பு துவிக்கீர் ஒன்றால்.

8) கிழமை கூட்டுச் சிறைப்பட்ட அதுவூசு உருவு.

பொன்னதாகி குட்டுச் சிறைப்பட்ட பயங்கரி.

9) அதுவூசு பாலை பாலை ②முக்கிடும்.

தாக்கிடும் தீவிரமானதாகி தாக்கி கூட்டுரை உபரிசூல் இருக்கின் மூலமாகும்:

10) அதுவூசு பாலை அவுக்கை உருவு இவைக்கும்.

அவருமான் கூட்டுமையை அவுக்கும் இவைகள் அவுக்கும்.

11) அனாய்கு முடித்துவிஸ முடித்துவிஸ அதே.

அனாய்கு அத்திரிச்சூலி தேவீ முடலை முடிந்து இவை கூக்கி முடித்துவேட்டு தனம் தட்டு.

12) அந்த இல்லை கூடுதலே.

கடூசி கூத்துவை கிழவியான் செப்புவினை உண்டாக்கும்.

13) அந்திக்குப் பாலை பாலை அதே பயங்கரி.

இனாய் உயிர்க்கீர் தீக்கிர, பாலை அதே உயிர்க்கீர்களைப் பயங்கரி அமிக்கிறீர் உயிர்க்கீர்களைப் பயங்கரி.

14) அந்திக்குப் பாலை பாலை அதே பயங்கரி.

எந்தெங்கும் பக்கான் கூக்குத்தீ கூறுவிடுக் கூறுவிடு அந்தோ கூறுவிடுக்.

15) அந்துமையை அந்துமை அதுவூசு.

அந்துமையை அந்துமை அதுவூசு.

★ நிலைமுதல் ★★★★★★★★★★



நிலை சிற்கும்

ஒசூர்ணாடு என்று

பூந் தோறியிய நி

கிரைவில் பாந்து போது

கிரமஞ்சு பூந்மாண்

கூட சுண்ணல்கரு

ஏவுடு வெந்திது.

தீங்கங்கள் இப்படிம்

உந்தார் பாதிந்தார்

ஏன் பாடுகூடு

நாது சொல்லும்

எங்குவத்தான்

உண்டு வார்த்தைகள்

கிளமங்கள் கூடும்

பார்த்துவதார்

என் கிடையும் குத்துப்

பின்னாலும் பின்னால்கள்

சூங்கை நடிக்கள்ராடுய

உந்தாந் அநுவிழிய

உடிவந்தார் பஸ ஏங்களு

எாவுகளால் பொடுத்தினீர்

கந்திரவுன் ஒன்றி பொற்று

பின்புமையீர் தூநிர் உந்து

கிளிருட் மகிழ்ச்சிப்

ஒன் புதிய ரீவின்ஸ்

உறுவான ஓபாதி

ஏன் கிடையும்திரு

ஏகும் காலினாத்.
ஏ.ஏ.



பிரைஸ் கீஷ்டர்

பால் சூப் கிரைமாண்டியம்

ஏகுதுப் பிராகிஸ்

பஸ்ஸிந்தன்

அந்தீ கிடையீஸ்

ஏற்குவடிகீழி

வாசிகுந்தாந்

கிழாந்திராதீஸ்.

நன்ன வேழுப்பாடு

குடு ஏதுவிடம் தீண் குடுவன் வாந்து
 ஆர்ஜினி! அாலிவிரும்பு புரீந்திராவிருந்துகிறதிம்
 ரிக்ளன் இவழுபாடு என்று செட்டான்
 அஷாந்தி திண்டியளுகிறாத்தி அஞ்சு கிளக்கிலிரு
 வுது கிழுவர் அவுரிடம் சென்று கிளக்கினந்து
 பங்கத்துக் கிராஸ்திருமிப் போய்ச் சூர ராம்.
 எனு ஸ்ரூபத்திம் என்று செட்டவொ என்னா,
 அநாகு திண்டியழும் சிச்சுவா வழங்கு ஈடு
 பாகர் கிழுவர் பதிஸ் குதுப் சுடாவிஸ்வால் திண்டியூ
 கிண்டிம் விள்ளிச் செட்டவீப்பார்ந்தான் அப்போதும்
 அந்துக் கிழுவர் பதிஸ் குதுப் சுடாவிஸ்வால், ஏது
 கூறானா அவுரிட்டு காது கூட்டாலோ! என்று
 விளைந்து உங்கி உயிரில் கிழுக்கில் தூ அயன் ஏந்து
 எழுந்தார்கள்.

அந்துக் கிழுவர்களைப் பார்ந்தும் கீர்மாணி -
 ஏந்த கிழுவர் திண்டியானா இணங்கு ஏ தீந்து
 கிபிடாந்தாலிஸ் கிழுங்காந் அராடானாட் ஏங்கள்.
 கீர்மாணி ஏன் கிழுக்கில்லை காரன் செட்டந்தே
 கிழுவில்லைக் கூடாது என்று செட்டான்
 கிண்டியாக.

அந்து அந்துக் கிழுவர் ஏ ஏந்வானு இவுமாக
 காத்தினிய் ஏன்பதைக் காணாமல் ஏப்பெல் இல்ல

நி திருமத்தூர் இளையும் கோவீத்தாந்தி ஸெங் புடியும் அநூல் கீர்த்தி ஒன் மாண்பாயங் கூண்டவின் கீழி-
கூண்டவின் கீர்த்தி ஓர். பிஸ்துயன் மாபாந்தாந்தி கிருவிப்
கூண்டவின் கீர்த்தி குற அநூலில் பொய்க்கான்
புந்திராவின் சுனம் ரங்கார்.

★வீளம் பரத்தின் தேவை

ஏன் எவ்வளர்க்கும் உச்சத்தொழு திவங்கா
பயந்துமாக கார்வீநிதினாய்? "ஓங்கு கிளங்கந்தூ
கூட்டது அந்தி உந்து புலி ஒல்லூ. ஏன்னாக
நாடுகுத்தூ இருந்து ரண்டு ரல்லிஸ்கும் தேவியு
ஒன்றாக்கி, மான் பீப்பி நார்ச்சனை கூட்டு
ஏன்னை விளம்பிட்டு நீஷு வாஶப் கீராஜ்" எங்கு
பதில் கொண்டது திவங்கு.

புந்திரா மாண்ணுலீஸ் மாண்ண் கிளாந்து குயல்
கிழுவியுண்டு கிளாந்துகிளாந்து உய்யாயும் கூட்டது
கூண்டும் கிளாந்துக்கால் உயாகூதீ குருஸ் காலீப்பிழுக்கன்-
வன் விளம்பிட்டுக்கீது கொள்ளாடுவங்கும் எங்கு
நினங்கந்து அது. மான் கிளாந்து திட்டத்தில் கிளாந்து-
பு ராமதூக்கு குருஸ் காலீப்பிழு குயல். அவ்வடிவில்
உந்து ஒரும் குருஸ் உந்து கிளாந்து குயலைப் பிழுத்து
கொண்டு உந்தங்க நொடுபாந்தியது. உயர் பொறும்
கூட்டு கீர்த்தி சூப்பாந்தி கந்து கிளாந்து விளம்பரீ
கூய்கால் மார்பு உண்டு. கிள்கிரியெல் கூண்டு ஏஞ்சி.
பு... கிளிரான் ராந்து ஏங்கு நொனம் பிழுத்து.

எனுத்த நிழல் கண்ணாலேகும் அளிக்கும்....

முத்துநிழல் நிழல்

நூலினாவி : 20 - 21 - 04 - 91

தற்போத டென்மார்க்கின் பல நகரங்களிலும் ஒரிகாங்கு விழாக்கள் கணக்டீருவதை சாதாரணமாக காணுமிகிறோம்.

இவைகள் யாவற்றிலும் நடவடிக்கை வேதபட்டு, நாடுமுழுவதுமின் மக்களை ஒன்றிணைத்து, நடாத்தப்பட்டுவரும் ஒத்தமிழ் விழா மிகவும் குறிப்பிடத்தக்கதோன்றானும்.

தமிழ்க்கலைகளைப் பேணவும், சிறார்கள் மத்தியில் தமிழ்-ஊரிடவியும், தாய்மொழி, தாய்க்கலாச்சாரம் என்பவற்றை புரிய வைக்கவேண்டும் என்பதற்காக இல்லிழா ஒண்டுதோடும் நடாத்தப்பட்டுவ கிறது.

இதன்டு நாட்கள் நடைபெற்ற இல்லிழாவில், டென்மார்க்கின் வாழும் பல துறைசாரி அறிஞர் பெறுமக்கள் பலர் - சிகுந்த ஜவ்லோடும், கரிவத்தோடும் கலந்துகொண்டு சிறப்புறை வழங்கினார்கள். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் அபிப்ருக்கின்றிப் பறிமளித்தது.

லெக்கிய அரங்கின் உயர்தர மேடைகளில், எடுத்தாளப்படும் தலையங்கள்கள் மையமாக வைத்து, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடுமன்றம், நாட்டிய நாடகம், நவீனநாடகம், மரபுவழிநாடகம், இசைக்கச்சேரி, வாத்தியிலைசயெனபல் வரே விடயங்களையும் உள்ளடக்கி, தமிழ் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப்பெற்றது.

டென்மார்க்கின்கள் அனைத்துத்தமிழ் மக்களினாலும், தேசிய விழாவாக இதைமாற்ற அனைத்து மக்களும் ஒவன் செய்யவேண்டுமென சுகல தறப்பிடம் திபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.

விடை.

1. புவி.
2. ஜிரிகாகரின். (ரீயா)
3. ஜோர்ஜ்வாசின்டன்.
4. ராக்ஸி. ஜமேரிக்கா.
5. 5000 - டென்கி குரோஷர்கள்.
6. பனிக்கட்டியின் அடர்த்தின்கீர்விடக்குறைவு
7. சூரியனின் எதிர்ப்பக்கமாகவே யானவில்லைக் காணுமிகுவதால்.
8. இட்கட்டானநிலை.



ஏங்கம் குழபி

(இயறையிச்சு)

அன்பின் ரன் ஆர்மீர
அயையாத் சிடர் விளக்கே
இன் ரணாகுவன் பெயல் பார்த்து
கிறஷ்ணவேலை நாதன்த
இன்று ராவன் பிரிவிலிலை — உருவா
ராவன்றாவ் நான் பேசோ!
உருவாவை நாம்த் ரன் அதயம்
உறுத்தம் இந்த தவிச்சிலை.
இன்று உன் ராவனாந்தவோ
இவையந்து வான் வேளியில்
ரன் மனதிஸ் புரந்தாய்
இன்று ஒரு பாஸ் கிழவில்
இன்று ஏன் விடுத்தையாய்
எடுத்தின்றைய் உன் கதூதயை
ரன் காந்தம் படித்தபின்னர்
முகவரைகள் கூறா ஒயோ
ராவன்யைப் பிரிந்த சுநாந்திலை



நுன்பம் ஒரும் போதின்தலை
 உண் கூடியதைவு நான் முறைக்கின்ற
 என் நூய்வுளே உயின் முறை
 மதுவில்லை நான் நிமுங்கூன்
 அன்றை ந் ரென்னாஞ்சில்
 இன்றை நான் பீதாவுவுன்னை
 ராங்குங்கூன் உயின் வைய
 ரெண்டைக்குரு குலங்காங்கு!

— பொ - திராமங்காதன்
 எலிஸ் டெப் - DK

புன் ???

அந்பது வயதுவரை
 பீம் ரேக்கிக் கா க்கிந்தந்து
 நாற்பது வயதுவரை
 கணவழக்கெ கா க்கிந்தந்து
 அற்பது வயதுவரை
 பிள்ளீக்கெ கா க்கிந்தந்து
 ஏற்பது வயதுவரை ஏந்த மாலையும்
 விஸ்வாஸ் கிழ்ச்சுபோக்கம்

பீஸ்க்கைப் புன்

எல்லோருக்கும் இதயம் ஓரே திடத்தில் இருக்கிறது.
 ஆனால் எல்லா இதயங்களிலும் கருளை
 ஓரே திடத்தில் இருப்பதில்லை.

— சிங் - சென்



வாசகர் வட்டம்

அன்புடன் அமைப் பூதியீர் அனை அங்கநடி
அமைப் பித்து ஜந்தைப் பார்க்கும் சீங்கிரப்பும்
மொத்தங் அதில் புல நிதிகள் பாராட்டும் படி
உண்ணா. தீடிப்பாக தின்றஷுவிள் மத்தின்
மதாஸாரதும் தீடிப்பாக உண்ணா.



— பூதும் —
— கோதை —

திவுந்தனின் அமைப் பின்னத்தும் வாக்கிதழ்
உடுக்கினேன் உரசிகா ஒத்துவிள் எதிர்ப்புநாக
கிளிகா செய்தினை கிழத்துவதா கிச் செய்தினை
தொடர்ந்த உணியிடமூற் கேடை தொங்கிடினா.

— ஆ. பார்வீஷ்வரன்

தூங்கன் ஒவ்விலிடம் அமுபு இதழின்
 அட்டைப்பட்டோம் கிழப்போக உள்ளது. உரிக்கு உரி.
 ஊசித்துப் பார்க்குதீர். உறை விசுத்தம் ஏன்ப
 போடாதிரால் எதுப்பட்டதை ஏவ்வாம் பூநு
 நவீந்தயா ஏன் ஆலோகிதீக் குறைங்க 2 ஸ்டார்.



தூங்கன் ஒவ்விலிடம் அமுபு இதழைப்
 பார்க்குவிட்டோம். உங்கன் தின்தனை கிழாக்கி.
 விள் மூங்கன் மூங்க பாரதம் உள் அதைச் சூநூல்
 கிழப்போக உண்டு. ஏப்பாந்து அமுபு ஏவ்வி.
 ஏர ஊத்துக்கிரீன்.



★ பொன் கொழிகள்

அமுக்கிண் ஆலையும் கிளக்கின்ற

பொன் கீழ்யும் நடப்பக் கூட்டார்.



இலக்கிய ஆஸ்வி என்னாக்கி

நித்திகளுக்கிண் யிலக்கிக்குத்தான்

எதிர்நோம் வாங்கிஸ்வந்தியு

அரிய நூல்களைக் கற்றுக் கேர்ந்து குற்றம்
 அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில்
 அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். — வள்ளுவர்

வாசகர்களோ...

- * உங்கள் ஆக்கங்களை மதிழ்வடன் வருவேந்திடும்.
- * இதில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றின் ஆக்கத்தாரர்களைப் பொறுப்பு.
- * ஆக்கங்களை பார்சிவீனசெய்ய ஆசீரியர் குழவிற்கு உரிமை உண்டு.

சுரஸ்ராதி

வெள்ளத் தாமரைப்புவில் இருப்பாள்
விஞான செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளா இனிப்பம் கூறு கவிதை
ஒருபாவலர் உள்ளத்திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுனர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்ளின்டினிர்வாள்

கள்ளமற்ற உள்ளத்தைப் பெற்று, கொல்லாமையே.

விரதமெனக் கொண்டு ஆருயிர்கட்கு

எல்லாம் அன்பு செய்திடுக. — இராமலிங்க கவாமிகள்

•ARUMPU•

AXELBORG 7B 2TH
8700 HORSENS
DENMARK
T.P. 75612564





CHANGHIVE
Dk. Parksgade 11
2300 Holstebro
Danmark